

கவிதை

இளங்கலீருர்களுக்கான
இருதிங்கள் ஏடு

ஆசிரியர்:
அ. யேசுராசா

முச்சத்திரவில்...

நாக. சிவசிதம்பரம்

கற்றரையில் தலைமோதீக்
கதறியழும் அவைகளில் - உன்
காலபதித்த அடையாளம் கரையழுதல்
யனதில் அன்று நீ விடைத்த
ஈ நினைவுகளைச் சமந்தபடி
நிலவுமற்ற தலைவிரவில்..... ஒன்று
உருகும் நெருப்பானேன்.

ஆளுதலீ அந்ற
அயல்நேர இரவில் எல்லாம்
தான் உதவியாகத்
தழுவிலந்த முகில் யாவும்
தாய்போல் உன்முகம் தேடுத்
“தலை”ப்படகில் “வெடு” யானாய்... ...

உன் முச்சத்திரவுக் காற்றுவந்தென
விழிதுடைக்கும் வீரல்களென
மெளனமொழியாய் என்
நன்துடன் ஒன்றரானாய்.

உன்னோடு உலவிய
ஒழுங்கை தெரு வயல்வெளி கள்
பணைவடல்... யாவிலுமே
என்னோடு நீ தீரிவாய்.....
இனியும்!

வில்லியம் ஹாவே

தலீயார் மருத்துவமனை

William Harvey Private Hospital

இலக். 17, கண்டி வீதி,
கண்ணுக்குளி, மாற்பொன்னம்.

★ அனுபவம் நிறைந்த
வைத்தியர்களின்
24 மணிநேர சேவை

★ சகல துறைகளிலும்
வைத்திய நிபுணர்களின்
ஆலோசனை

★ சத்திரசிகிச்சை வசதி

★ மகப்பேற்றுக்கூட வசதி

★ பற்சிகிச்சை வசதி

★ ஆய்வுகூடப்
பரிசோதனை வசதி

★ எ. சி. ஐ.

★ விசேட மருத்துவ
விடுதிகள்

★ இரவு பகல்
மருந்தக சேவை


நவீன்

மருத்துவ வசதிகள்

அனைத்தும் கொண்டது

கவிஞர்


கௌங்கலினுர்களுக்கான கவிஞர்
கிழுதிங்கள் ஏடு



தேர் : 1

உலா : 4

ஐப்பசி - கார்த்திகை 1994



ஆசிரியர்:

அ. யேசுரசா

I, ஒடிடக்கரை வீதி,
குநநகர், யாழ்ப்பாணம்.

"இனமைக் குருதி தொய்விழை
எதிர்காலத்தின் கணவை மூடும்;
விழித்த வானிபம் நடைபோடுகூடு" - ஸ்ரீ. ஸ்ரீ.

விழித்திருப்போம்!

தீழிழ் பீரக்கிணைக்கு 'சமர
தானத் தீவு' காணப்போவதாக
போதார் சந்திரிகா சொல்கிறார்;
'தீவிர முற்போக்காளர்' என்ற
தோற்றுத்திலும் பீரமாண்டமான
முறையில் இவர் சித்திரிக்கப்படு
கிறார்.

காலங்காலமாக இன் ஒடுக்கு
முறைகளையும், உச்சக்கட்டமாக
கொடிய ஆக்கிரமிப்பு யுத்தத்தை
யும் தமிழ்மக்கள் பீது கட்ட
விழித்து விட்டது கிங்கள் அரசு
களதான்; எனவே, யுத்தத்தை
விழித்தி தமிழர் பீரக்கிணையைத்
சிர்க்கும் பொறுப்பும் சிங்கள் அர
சுக்கே உண்டு.

பொருளாதாரத் தடை, மின்
சார்த்தடை, போக்குவரத்துத் தடை
என்பன ஆக்கிரமிப்பு யுத்தத்தின்
பகுதிகளாகத்தான் கையாளப்
பட்டன; இவை உடன் தீக்கப்பட
வேண்டும்.

ஆனால், தமிழ்மக்கள் இரத்து
சிர்திப் போராடுவது இவற்றுக்
காக அல்ல; நிலையான சமத
துவும் - கொரவும் - சுதந்திரம்
ஆகியவற்றுக்காகவே போராடு
கிறார்கள்.

தன்னாட்சி உரிமை, தமிழர்
தாயகம் என்பவற்றை அங்கீகரிக்
கும் தீர்வுத் திட்டமே உண்மை
யான் - அர்த்தமுள்ள - சமாதானத்
தீர்வாக இருக்க முடியும்.

→ (4 ஆம் பக்கம்)

அழியாத ஆன்மாக்கள்!

மேரி மண்ணேசு பறுநால்து

இதமான இன்னதென்றால்
தெய்வீக கானமொன்றால்
திண்டியது என்காதைத்து
காநாயாபுரீஸ்வரம் முருகி காநாயா
எங்கிருந்து அந்தத்திட்டம் ஸ்வாதூபி
அழியாது ஆன்மாவிட்டு ஏழை
மிட்டுகின்றது புதைக்குட்டாகவே
அதன் நிரம்பினை செலுத்து
மெல்ல நடந்தேன் காலகி

இசை கேட்ட
இசை நோக்கி.

அன்னை தமிழ்மும்பை ; கூப்புப்
அழகின்றாள் - . யிருங்கலை
அந்திய ஆட்சியில் , நிராயக
அவ்விலை அம்மும்பை பதிக்க
மெந்தரைப் பார்த்து - கால
உதிர்க்க - யிருங்கலை - யிருங்க
செழிப்போடு காலையிருங்கலை
தலை நியிர்ந்த - காலை
தன் மடியில்

இடுந்த கல்விக்கூடங்கள்
உடைந்த பெரும் கட்டடங்கள் - அடுக்காக
அதிகமாக முகாம்கள்.

அத்தனையையும் காட்டிவிட்டு
 என்னும் போது சூல்க்குலத்
 அன்னை முலை
 இரத்தத்தைக்
 கொப்புளித்தது.
 தமிழ்னை கண்ணீர்
 துடைக்க
 அர்ப்பணித்தேன் என்னை -
 அழகாகத் தன் சுரத்தை
 மீட்டி முடித்தது.

அது,
 மீட்ட சரத்தைப் பதித்தது தன்
 குருதியாலோ ?
 மீட்ட சரத்திற்கு
 மெருகூட்டியது
 போர்முணவேரா ?
 மெய் மறந்து
 மெல்ல நடந்தேன்
 அவ் ஆண்மாவின்
 இருப்பிடம் தேடி.

அகன்ற பெரும் பாதை
 அதனிடையே
 கட்டவிழும்
 மொட்டிலிருந்து
 கைத பேசும் வண்டுகள்ரிடை
 நட்ட செடியிடையே
 நடனமாடின - நடனமாடின
 ஆண்மாவின் கீதத்தில்
 தமை மறந்து
 அடினவேர ! .

அண்டமே துயிலும்
அந்த அமைதியிலே
அடுக்கான் சமாதிகள் -
புனிதமான விதை குழிகள்
கண்ணாக்க எட்டின.

காற்றோடு கலந்து
 கவி படைத்தவர்கள்
 கடல் நீரோடு கரைந்து
 காவியமானவர்கள்
 சரித்திரம் செதுக்கும்
 இனஞ் சிற்பிகள்
 தம் உயிர் எந்த
 தியாக திபங்கள்
 சுதந்திரம் தெடிய
 விடுதலை வீரர்கள் -
 அழியாத அன்மாக்கள்...

அனைத்துமே அந்தப்
புனித குழிகளிலிருந்து
ஆன்மகீதங்களை
அமைதியாக விடப்படுவதே சர்வதே
மீட்டிக் கொண்டிருந்தன.

அத்தனையும் மீட்டுவதுமினி
ஒரே சரம் தான் கண்ணல்லை
அதிர்ச்சியிலே பூரிதலே மிகவும்
“நாம் என்றுமே முறைகளை
அறியாத அன்மாக்கள்!”

சமுத்திரங்கள் எரிந்த கடை!

புலேந்தி திலீப்காந்தி

இரு முகம் -
அந்த ஒரே முகம் -
உனக்குள்
உனக்கு நிலம் காடு
முகம்
நீட்டுகின்றது.

அந்தமுகத்தில்
உன் வாழ்வை
என் வரலாற்றை
நம் தேசத்தை
எந்நாளும் எந்தநிமிடமும்
நான் -

கன்னத்தில் தவழும் கூக்கையு
தென்றலை - குமாரங்கி ஏழு
கன்களால் பருகுகிறாய்; கூக்கை
என்னக் கறையான்களால் கூக்கை
இதயத்தைத்

தொலைக்கிறாய் ;
வண்ணப் படங்களால்

வீரக் காற்றில் - முழுவிடை உ
அந்தமுகம் பூப்பூப்பூப் பூப்பூப்பூ
கோடி முகங்களாக
உனக்குத் தீவிரமாக இரு
தெரியவில்லையா? கால் கால
உன் வாவிபம் சிரிம் முறை
இன்றைக் கேட்டுப் பா சூப்பிடு
கழுத்தை ரூபாதை மூடிக்கொடு
நிமிர்த்தவில்லையா?

அந்த - போன்ற கூஸ் வரு ।)
 முகத்தைப் பார் ! சொல்லாத
 அப்போதுதான்... எட்ட மாலை
 சமுத்திரங்கள் ஏரிந்தது தெரியும்;
 உன் -
 சரித்திரங்கள் பரியும் ! ☆

இரவு வேளையில்...

இவந்திரையன்

பகல் தூங்கியிருக்கும்
நிலவும் தூங்கியிருக்கும்
வில்லமுத்த என் கணக் கடை
விரல்களும் விழித்திருக்கும்!
எதிர்வரும் பகலைப் பார்த்து
என் கணகள் பூத்திருக்கும்!

மூளையில் பதிந்திருக்கும்
தாயகம் எனும் வீடியோ நாடா
உள்ளத்திரையிலே
ஒடிக்கொண்டிருக்கும்!


திக், திக் எனக் கழியும்
செக்கன்கள் ஒவ்வொன்றும்
யுகம், யுகமாய்த் தானிருக்கும்!

ரவைக்கூட்டுச் சிறையிருந்து
ரவைகள் துடித்திருக்கும்!
என் மனதிருந்து
வெளிவரத் தவிக்கும் கவிதைகளாய்

உணவெனும் உயிர்காப்பிகூட - என்
தொண்டை வாயிலைக் கடக்க அந்தரப்படும்!

என் காவலிருப்பில்
கால், கைகள் களைத்தாலும்
உள்ளம் விதிலில்கு!

குரியன் எப்போது வருமோ
அதுவரை
இந்தநிலை எனக்கிருக்கும்!



(1 ஆம் பக்கத் தொடர்க்கி

காலங்காலமாக சீங்கள் அரச மயங்காது, நிரந்தர சமத்துவம் கொள்ள ஏமாற்றப்பட்டதே தமி மும் கொள்வதும் நிறைந்த சமா முரின் அரசியல் வரவாறு. எனவே, தமிழ் மக்களாயிய நாம். தற் காலிக வசதிகள்- சொஞ்சுகளில் இருப்போக்!


4 * கவிதை

எண்திசைக்கும் உணவுண்டு மறைப்

கனகர் மகன்

க்ருகாஸ்தாக

வீண்ணுலகம் கற்பணையில் சென்று
விளையாடும் என்னுறவே செய்து கொடுக்கும் கண்ணென்றிரோ பல நிலங்கள் படியாகி சிக்கும் கடிக்கூடிய காடாகக் கிடக்கிறதே செய்து போகக்கூடிய பக்கும் வின் கொட்டும் மழைந்தும் விணாகப் போகிறதே கண்ணீரத் துடைக்கின்றாய் காணாதோ உணவு போதாதோ புண்பட்டோம் எழுந்து நிற்போம் புழுதி மண் எமதேதான் அணைத்துக்கொள் எம் நிலத்தை ஆசைத்தாய் அவனேதான் பண்படுத்தி பயிர் செய்வோம் பாட்டிசைப்போம் வயலூரில் என் திசைக்கும் உணவுண்டு எனக்கூறி உழவு கொள்வோம் சுண்ணாம்புப் பாறை மீதும் சுகமான வாழ்வுண்டு! ☆



இடில்

லாங்ஸ்ரன் ஹியூக்ஸ்
(அமெரிக்கா)

கூவரின்தீது அங்கே
மனிக்கூடுகள் இல்லை
காலமும் இல்லை,
காலைதொடங்கி மாலை வரைக்கும்
தரையின் குறுக்கே அசையும்
நீலங்களும் இல்லை.

கதவின் வெளியே

அங்கு,
கிருஞ்சும் இல்லை;
ஒளியும் இல்லை.

அங்கு கதவே இல்லை!

தமிழில்: கடலோடி

புதிய விதிமுறை

கருணாக்ரண்

சீட்டு சீட்டு

அந்தச்சவரில் கோதே மகனே! முற்றுத்தில் உழக்கி விளையாட வேண்டாம் அந்தப் பூக்களைப் பறித்தல் கூடாது அவையொன்றும் நம்முடையவையல்ல. நேற்றைக்கு நாங்கள் அந்தரிச்சு வந்தபோது அந்த இரவிலும் இந்த வாசலைத் திறந்தார்களே அதற்கு நன்றி ஆகவே மகனே பொறுத்திரு எங்களுடைய வீட்டுக்குப் போன்றது நீ ஒடுத்திரியலாம் முற்றத்தில் உன்பாட்டுக்கு விளையாடு தளிர்நியும் மாமரத்தில் கயிற்றாஞ்சல் கட்டிக் காற்றில் ஏறு நிலாவில்தோய்ந்து நெடுநேரம் மனவில் படுத்தபடி வானைப் பார்த்திரு அதுவரைக்கும் இந்த வீட்டிலே நாங்கள் இருப்பதே போதுமானது மகனே

வேண்டாம் வேண்டாம் எனும்

விலங்கிடும் கொடுமையை விதிக்கும் துன்புமென் வாழ்வு. அன்பின் சிறு பூவே

அவர்களின் பாத்திரங்களைத்

தயவுசெய்து தொடாதே கிணற்றியில் தண்ணீரை ஊற்றுவேண்டாம் துணிகளை உன்பாட்டுக்குப் போடுதல் கூடாது ஏது செய்ய காலம் சுருக்குக் கயிறான் பின் கண்டதுக்கும் மறுப்பைக் கட்டளையிடும் உறவாயிற்று நமக்கு. ☆

என் சின்னச் சிநேகிதிக்கு...

நகைத்தீரா

சீண்னிவிரல் பற்றி கள்ளி நடை பயிலும் என் சின்னச் சிநேகிதியே பூத்த புதுமலரே புத்துயிரின் சிறு வித்தே உனக்காக ஒருக்கிடை உள்ளுக்குள் சொல்லுகிறேன் பெண்ணென்று ஒருநாள் பேரழகாய் நீ திகழ்வாய் தப்பெண்ணம் தோன்றுமுன் தவறாய் நீ வளரும் இப்போதே சொல்லுகிறேன் எப்பொழுதும் மறவாதே. நிலவென்றும் மலரென்றும் நிலவுக மாதுதானோ ஜயகோ! உன்னழகோ அழகென்று அழகாய்த் தான் கவிசொல்வார் அழகென்றால் என்னவென்று புது அர்த்தம் சொல்ல வா நிலவல்ல பெண்ணவள் மின்னல் என்று சொல்ல வா!

சமைத்துப் போ வும் சந்ததியை ஆக்கவும் அமைத்துத் தருவார்கள் அதுவும் ஒரு வாழ்க்கையா? அடுப்படியே கதியென்ற அந்தக்கால் சாஸ்திரங்கள் அடுப்பிற்குன் போகட்டும் அடுத்து நீ எழுந்து வீடு.

உலகம் இது என்னம்மா உருவானது உன்னாலம்மா அகிலமே வணங்குதம்மா அன்னை என்று உன்னையம்மா பெண்ணாலே ஆனது பெண்ணுக்காய் ஏன் இல்லை? அன்பாலே ஆனது அன்புக்காய் ஏன் இல்லை?

தொள்வரையில் கூந்தல் தொடரும் வாய்ப் பந்தல் நாஞ்கு ஒரு நாகரிகம் நல்லது இல்லையம்மா மெல்ல நீ மாறவேண்டும் உன்னை நீ அறிய வேண்டும்.

விட்டேற்றி வாழ்க்கை விடுதலை இல்லையம்மா அலட்சியப் பேச்சு இலட்சியம் இல்லையம்மா என் சின்னச் சிநேகிதியே உன்னை சிந்திக்கச் சொல்லுகிறேன்.

தொட்டில் ஆட்டுங்கை தொல்லுலகை ஆஞ்சங்கை தூளி ஆட்டுங்கை - இன்று துப்பாக்கி தூக்குங் கை.

இன்னமும் என்ன? சின்னவளே என்னவளே சின்னத்தனம் துடைக்கிக் கீக்கிரம் நீ வளர்ந்துவிடு! ☆



மரண உழைப்பு கற்பகள்


வினாக்கள்

இரானுவ முகாம்களாய் மாறிய இந்த நிதி விடீஸ்கோட்டீ உற்பத்திச் சாலைகளின் பிரிவைப் பிரிவைகளில் அருவப் பதிப்புக்கள். பாற்குடத்தில் விசத்துளிகளாய் ஆட்ட உழைப்பு காலக்கால பயிர் நிலத்தில் வரட்சியின் கோடுகள். கடற்தாயின் பிள்ளைகள் அவள் கண்ணிர்ச் சாரல்கள். பிசைசுக் காரணிடம் தட்டிப்பறிக்கும் பிசாக்களாய் காலப்பிரிவு இறு உழைப்பின் தொல்லைகள். உடலை ஏருவாக்கும் உழைப்பாளியின் விலை மதிப்போ செல்லாக காசுகள். உணர்வுகள்... விரக்திகள்... ஓர்மங்கள் விடுதலை வேண்டிய பிரசவம். உழைக்கும் கரங்கள் உறுதியாய் இணையும் போது நிகரேதுமில்லை! ☆

ஒள் வெளி

செ. போ. சிவநோக

முகமுங் முகமுங்
ஸஹர்த்துகொள்ள
அகமுங் அகமுங்
அஞ்சை தீருப்ப -
எங்கிடை சுறக உறவு!



இரானுவ விஜயம் வியல்வகைகள்

இரு கனத்த நாளென்று
அப்பு சொல்லிய காலையில்

தெருவில் ஆடை கிழிந்து
ஏதோவொரு வெறியில்
திரியும் விசரணைப் போல்.

கட்டவிழ்த்துப் பாயும்
காளை மாடுகள் போல்,

வாலை நீட்டி அலையும்
தெரு நாய்கள் போல்,

வேலிகளைப் பிரித்தபடி

'அது' கள் வந்தன;
மதியத்திற்குள் திரும்பின.

பின்.....

கிராமத்திற்குள்

காயமடைந்த நாங்கள் சிலரும் பால்தூரை

சடலங்கள் பலவும்
எரிந்து எஞ்சியிருந்தவையும்

மட்டுந்தான்! ☆



எனினும்...

க. சி. ரீதிரன்

கதீர்வனின்

கதீர் வீச்சில் எம்மண்ணீன்

கட்டடங்களும்

சிதைந்த உடல்களும்

முகாரி பாடும்

முகங்களும்

இடுக்கண் பார்வையும்

கண்ணிற்குக் காட்சியாயின.

எனினும் அச்சுமில் எம்மீற்

ஆர்ப்பரிக்கும்.....

தீச்சயங் புதிய

வரலாறு படைக்கும்!

மலை ஏற்றும் புனிதன்

அதோ தெரிகிறது மலைச்சி; விழாகாக மலையில் படித் துலாம்பரமாகவே தெரிகிறது. குதிரை எழுத குதிரை நாங்கள் மலையில் ஏறிடுவோம்; ஸ்பிரிங் குதிரைகளில் வெற்றிக் கொடியை நாட்டிடுவோம். பூப்பு முழுமிகு நாட்டிடுவோம் நாட்டிடுவோம்.

மலையின் பாதை நெளிந்து வளைந்து முடிபு பழக்கிழப்பு மடிப்புகளாகித் தொடரலாம்; செங்குத்தான் ஏற்றங்கள் திக்குமுக்காட்ச செய்யலாம்; மொழுபாம்புகளும் விசப்புச்சிகளும் எதிர்ப்படலாம். மலையில் குடும்பங்களும் முட்புதர்களும் பற்றிப்பிடிக்கலாம். மலையின் ஆழப் புதர்களிலிருந்து நாவேட்டை யாடும் கொடியை மிருகங்கள் குறுக்கே வந்து வழியை மறிக்கலாம்; என்றாலும், இவற்றை எல்லாம் தவிடுபொடி செய்து நாங்கள் மலையில் ஏறிடுவோம்; வெற்றிக் கொடியை நாட்டிடுவோம்.

நீண்ட வழிநடப்பில் எங்களில் சிலர் சலிப்புற்று விடலாம்; பாதை தெரியாதோர் பள்ளத்தில் வீழிந்து மீளமுடியாத அவலத்தில் முனைக்கலாம்; பாம்புக்கும் பூச்சிக்கும் பாதைத்தடைகளுக்கும் பாதிவழியில் பலர் பலியாகலாம்; ஏற்றுமிகு நாலை மாட்டாயென இருந்தெல்லாம் கோஷங்கள் போட்டு நீட்டி முழங்கலாம். என்றாலும் எங்கள் தலைவனவன் நாங்கள் மலையில் ஏறிடுவோம்; வெற்றிக் கொடியை நாட்டிடுவோம்!

விஜய மாற்றியுள்ளேன்

முகவரியை மாற்றியுள்ளேன் துங்கா

மு. வீஜயராகவுன் வழக்கி நீண்ட என் இனிய நன்பனே! குதிரை குதிரை அந்திய நாட்டில் குதிரை வசிக்கும் உன்கோர் முதுப்பு அவசரச் செய்தி! அதோ அவசியச் செய்தியும் கூட.

நான் என் முகவரியை மாற்றியுள்ளேன் நான் குதிரை உன்னைப் போல் போல் பாம்புகளும் என்கேளும் மாம்புகளும் அகதியாய் புலம்பெயர்ந்து விட்டேனார் என்றெண்ணிப் புலம்பாதே

சொந்த மன்னில்தான் என் முகவரியை மாற்றியுள்ளேன்.

நானும் நீயும் ஒளிச்சப் பிடிச்சு விளையாடிய அதே மாந்தோப்பு வீட்டிற்காய் நானும் மாவீரன் கப்டன் மலரவன் வீதி, வீடுதான்:

நீ மறந்திருக்க மாட்டாயென நம்புகிறேன்.

“எங்கள் இன்னை ஆணையிட்டு -

நெருப்பில் பாய், நாங்கள் நேசித்த எல்லாவற்றிற்காகவும் போரிடாமல் மனிதன் ஒன்றை அடைத் தோழர்களுடன் இருக்க வைத்தான்தான் நானும் அவசரப்பட்டேன்.”

போரில் போகட்கோவு (ரஷ்யா)

(ரஷ்யாவுக்) நாலைக்குத்

பள்ளிக்குச் செல்லும் வழிநெடு என்கோர் பச்சைக்காப்பி குடையிடத்து வழியனுப்பி வைத்தனவே பசும் மரங்கள் அதே பழம்பெரும் வீதிதான்.

ஆனாலும் என் முகவரியை மாற்றியுள்ளேன்.

அந்த மாந்தோப்பு வீட்டிற்காய் எந்தன் பழம்பெரும் வீதிக்காய் எந்த முகவரியை மாற்றியுள்ளேன்.

இப்போ என் வீட்டு விலாசம் இதுதான்:

“வீடுதலையகம் மாவீரன் கப்டன் மலரவன் வீதி, புனிதநகர், தமிழீழம்.”

நான்கு கவிதைகள்

ஆபுத்திரன் (தமிழ்நாடு)

குடைகள்

எங்கள் வீட்டில் இப்போது இரண்டு குடைகள்.

அப்பா முதல் சம்பளத்தில் வாங்கிவைத்த கறுப்புக்குடை ஒன்று மிகப் பெரிதாய்.

அக்கா இப்போது தன் சம்பளத்தில் வாங்கிக் கொண்ட

வரண மயமான பட்டங்குடை மற்றொன்று. நிதானமாய் விரியும்

கறுப்புக் குடை அதன் கம்பீரம் இழந்து பொத்தல்கள் இன்று

பரண்மேல் கிடக்க, தொட்டாலே சிறும் வரணக் குடை

அக்கா கைப்பைக்குள் எப்போதும் பத்திரமாய் யார்கை படாமலும்.

வீதியில் கடக்கும் விதம் விதமான குடைகளை

ஏக்கத்துடன் பார்த்திருக்கும் வீட்டுத் தங்கைகள்.

மழை பெய்துகொண்டிருக்கிறது உள்ளேயும் வெளியேயும்.

என் வாசலில்

இவர்களை நன்றாய்த் தெரியுமன்றக்கு.

இந்தக் குரங்காட்டியை பாம்புப் பிடாரனை

'பூம் பூம்' மாட்டுக்காரனை எல்லோரையும் தெரியும் எனக்கு. இவர்கள்

என்வாசலுக்கு தொழும் வந்து போகிறவர்கள்; என்னுடன் பரிச்சயமானவர்கள்.

இவர்கள் வருகை நிற்கும் ஓர்நாள் சயிரில்லாத உடம்பாய்க் கிடக்கும் என் வாசல்.

முரண்பாடுகள்

மதில் சுவர்மேல் ஒற்றைக் காகம் பருந்தாய் உயரப் பறக்காமல் பல்லியாய் ஊரவும் முடியாமல் பரிதவிக்கும் பறவை.

உற்றுப்பார்க்கும் போதெல்லாம் உறுத்தல்கள் எனக்குள்

நானும் அதுபோல் தானோ?

சூழற்றி

மனித அரவும் கேட்டு இரை தேடுதல் விட்டு அவசரமாய் அவைந்தது புற்று தேடி பாம்பு ஒன்று.

வைத்திருந்த பூச்சியை முச்சில் விழுங்கிக்கொண்டு தண்ணீரில் குதித்தது தவளை

பாம்பின் வருகை கண்டு. உல்லாசமாய் நீந்திய மீன்கள் குதித்தல் கண்டு

பயந்து ஒடி சிக்கிக் கொண்டன சூட்டமாய்,

யாரோ விரித்த வலையில். பொறுமையாய் நடந்தவன் ஒடினான் சைக்கிள் கண்டு.

'பூம் பூம்' மாட்டுக்காரனை ஒடினார்கள். சிறகடித்துப் பறந்தன பிரமைகள்

ஆளுக்கொரு திசையாய். ☆

கவிதைத் துளிகள்

முல்லை அழுமிக் குறைஞாலி

1

திருவு மழுஷும் அந்தப் பூக்கள் அழுதிருக்கின்றன..... ரூமாயுள்ளனவே!

8

காற்று புடவை மாற்றிக்கொண்டது... புயலாக! ☆

2

அழைப்பு மட்டுமே பூவிடம் கிழுந்து வருகிறது. சீருக் கேளை எடுப்பது வண்டுகளின் கடைய. மீண்டும் வரும் என்கிற நம்ரேக்கை பூக்களுக்கு இன்னும் இருப்பதால் தான் தேநுடன் பூக்கவும் செய்கின்றன.

மட்டுலீல் ததாசிவம் கூள் என ஒரு வலி, சொக்கில் கிழுந்தார் நுளுப்பார் - விட்டேன் ஒரு அடி கன்னத்தைப் பொத்தி... பறந்தது எனது கண்ணாடி! ☆

ஆற்றின் வேகம் மறையால் அநீகார்க்கும்

இரஞ்சி இராஜநாயகம்

வானத்தில் பேர்மேகங்கள் தூஞ்சன கலைப்பதற்கெந்தச் சூராவளியும் முயலவீல்லை இனவாதப் பேரிடுகளும் பீரச்சார மீன்னல்களுமாய் குண்டு மதழபொழிந்து குடுமிவெள்ளம் ஒடைவைக்க முரசறைகிறது அரசு. அவர்களுக்குத் தெரியாது, பாய்கின்ற மதழநீர் எம் வீடுதலையாற்றின் வேகத்தைக் கூட்டுமென்று!



ஸ்ரீமாரித் தயவு

வெற்று இரவு...

அன்னா அகமத்தோவா
(ரஷ்யா)

மகிழ்ச்சியிலும் துயரிலுமான என்
குரலுக்கு,
அந்த இதயம் இனி
பதில் தராது;
எல்லாம் முடிந்தது.
நீ இல்லாமற் போன
அந்த வெற்று இரவுக்குள்,
எனது பாடல்
ஒவித்தபடி செல்லும் !



ஒருங்கைக் காநற் கவிதை

ஆன் ரணசிங்கா
(சிறீவங்கா)



மிகன் சொல்கிறான் நான்,
அறிவியல்பூர்வமாக இல்லை.
மகன் சொல்கிறான் நான்,
தர்க்கபூர்வமாய் இல்லை.
மருமகன் சொல்கிறான் நான்,
அதிகார தோரணையில் இல்லை.
என் கணவனோ ஒன்றுமே சொல்லவில்லை -
புன்னகைக்கிறார்...
என் கரத்தைப் பற்றிக்கொண்டு,
உறங்குவதைப் போல அவர்... !
தமிழில் : கடலோடு

பாரிசும் பாராட்டும்

சாராம்கன்

அனுவாகி

கருவாகி

உயிராகி

சீறப்பவை

கலீதையும் குழந்தையும்.

பெற்றாலும்

தச்செதுதோலும்

உலகம் போற்று

வளர்ப்பதற்கே

அதிகம் வேண்டும்

துணீச்சல்.

சீக்கலும் சீரமழும்


ஷேஷப் பெயர்

வைப்பதுதான்.

துங்பம் தாமல்

தூங்கும் குழந்தைக்கு

நீத்தமும் கிடைக்கும்



முத்தலும் தாலாட்டும்.

நல்லதென்று

நான்கு பேர்

சொன்னால் மாத்தீரமே

கலீதைக்கும் கிடைக்கும்

பரிசும் பாராட்டும் !

புதுமை வியாபாரி !

வே. சௌலவச்சந்திரன்

இ-லக்மே வியாபாரத் தளம்

அரசியலே வியாபாரச் சரக்கு

தேர்தலில் விதைப்பதெல்லாம்

ஷேர்வின் பின் அறுப்பதற்கே

அறுப்பைச் சுமக்கும் வண்டிமாடு

வாக்குகள் அளித்த மக்கள் நாமே

மந்திரம் கற்க மந்திரவாதி - வியாபார

தந்திரம் கற்க அரசியல்வாதி

வாக்கும் கொடுத்தோம் - விதைக்க

வயலும் கொடுத்தோம்

அரசியல் வியாபாரத்தில்

ஐந்து நிதியாண்டுகள்

ஒவ்வொரு அஸைகள்

ஆறாம் வருடம் அவன் கோமஸ்வரன்;


ஆடப்போகிறான் இரண்டாம் தரம்.

உழைக்கத் தெரிந்தவன் பிழைக்கிறான்

கொடுக்கப்பிறந்தோம் நாம் ?!

நேர்காணல்:

நாக. சிவசிதம்பரம்



நாக சிவசிதம்பரத்தின் கவிதைகள், பல வெளியிடுகிலில் இடம்பெற்றுள்ளன; கவியரங்குகளில் பலரும் கவிதையை ஈர்க்கும் கவிஞர். தற்போது, கோப்பாய் 'ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி'யில் பயின்றார்.

- எவ்வாறு கவிதை எழுத்து தொடங்கின்றன?
- முதலில் படித்தது, கவிஞர் க. வே. பஞ்சாட்டரத்தின் 'தண்டலை' (கவியரங்கக் கவிதைகளின் தொகுதி); மனதிற்குப் பிடித்தது. அது போல எழுதுகிற ஆசை வந்ததை எழுதி வைத்தேன். கவிதையினைக் கேட்கத் தொடங்கிய காலம் புதுவை இரத்தினதுரையின் 'கவிதை வெளிப்பாடு' மனதைக் கவர்ந்தது. 1987இல் வடமராட்சி மக்களின் அவலமே என்னாவில் கவிதையின் தாக்கமாய் அமைந்தது.
- மரபுக் கவிதையில் உங்கள் ஈடுபாடு பற்றி?
- செய்யுள் யாப்பு - அதன் நுட்பங்கள் - சரியாகத் தெரியாது செய்கினியை ஒஸையின் ஈர்ப்பால் எழுதத் தொடங்கினேன். கவிதை அரங்குகளில் 'சந்தச் சுவை'யை உணர்முடிந்தது. இன்னும், நான் விரும்பி வாசிக்கும் என்முன் னோரின் மரபினில் புதுமை சேர்ந்த மாற்றமும் எழுதத் தூண்டுகிறது; எனினும் மரபென்று. கவிதை உணர்வற்ற - இடம் நிரப்பும் - சொற்களின் செயற்கையை - என்னால் இரசிக்க முடிவதில்லை.
- உங்கள் வாசிப்புத் தனம் ஏத்தகையது?
- என் வாசிப்பை என்னி என்குக் கவலை - இயந்திரமாதலே அதிகம். பொதுவாக - ஈழத்துக் கவிஞர்களின் ஆக்கங்களில் பற்றுதல் உண்டு. காரணம், அவை எம் வாழ்வின் உயிர்ப்பை விட்டகலாதலை; மனதால் மொழி பேசுபவை. எங்குமே, வருந்தும் மனிதனை வாசிக்கின்றேன்.
- பொது வாசகரிடையில் ஓபலம் பெற்றிருக்கும் வைர முத்து, அ. மேத்தா, அப்துல் ரகுமான் போன்றோரின் கவிதைகள் பற்றி....?
- படித்தளவில்..., இலகுவாக விளங்க முடிகிறது; இது பொதுமை. ஆயினும் முழுமையும் மனதில் பதியக்கூடிய கவிதை ஆவது இல்லை; வாசித்தபோது மனதில் பதிந்த சிலவும் உண்டு. உதாரணமாக, வெரமுத்துவின் - வடக்கும்

பட்டிக் கிராமத்து வறிய விவசாயி; மேத்தாவின் - 'செருப் புடன் ஒரு பேட்டி'; அப்துல் ரகுமானின் - 'மரணம் முற்றுப் புள்ளி எல்ல' கவிதை விளக்கங்கள். படிப் போரைப் பொறுத்து, இவர்களின் நன்மையான - திமையான பாதிப்புகள் பரவும்.

- 'கணையாழி', 'சுபமங்களை' ஏற்றும் தசிழக்க திறுசஞ்சிகைகளில் வரும் கவிதைகள் பற்றி....?
- இவை பற்றி எனது பரிச்சயம் குறைவு. வழமை போலன்றி வாழ்வின் மிக நுண்ணிய மனதை உணர்வுப் பிரதேசங்களைத் தொட்டு, இன்னும் நேயமுடன் எண்ண வும் எழுதவும் செய்கின்றன என அறிகிறேன். ஆயினும் அவற்றின் எல்லாக் கவிதைகளுமே சிறப்புடையவை என, என்னால் கருத இயலாது.
- கவியரங்குகளில் பங்குபற்றிய அநுபவம் பற்றி?
- என் உயிர்ப்பான வரிகள் உணர்ப்பட்டுள்ளன; சந்து மிக்க என் உணர்வுகள் சிலவேளை உணர்ப்படாதும் உள்ளன. கவிஞர்களின் உணர்வு - அநுபவ வேறுபாட்டால் அரங்கு 'இருமை' இழந்ததும் உண்டு. அரங்கு வேறும் பகடிக்கிடமாய் பலவினமாகும் சந்தர்ப்பங்களில். பங்குபற்றுதலில் வேறுப்பு உண்டாகின்றது.
- கவிஞரின் சமூக - அரசியற் பொறுப்புப் பற்றி....?
- கவிஞர் முதலில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய மனத்தாய் வாழவேண்டும் என நான் கருதுகிறேன். இவ்வகையில் - பாரதி என் முதல் மனப்பதிவு. இவையிர சமூகத்தில் - 'சிறுமை கண்டு பொங்கும் - சுதந்திர உணர்வு' எமது சமூகப் பொறுப்பாய் உணர்ப்பட்டுள்ளது.
- உங்களின் படைப்பானுமையை உருவாக்குவதில் ஏனைய கலை - இலக்கிய வகைகள் துணைசெய்கின்றன எனக் கருதுகிறீர்களா?
- ஒருவரது படைப்பானுமையை பல்துறை அறிவும் அநுபவமும் தூரணப்படுத்தும் என நம்புகிறேன். நாடகம், சிறுக்கை, இசைப்பாடல்களில் கவிதையின் உயிர்ப்பைக் காண்கின்றேன். 'கவிதா நிகழ்வு' என்ற ஒர் புத்தாக்கத் திற்கூட, கவிதை 'நாடக இயல்பு' ஆவதை உணர்கின்றோம். பொதுவாக, கலை - இலக்கிய அழகிற்குப் பரந்த 'பார்வை'யில் நன்மை உண்டு என நம்புகிறேன்.

□ உங்கள் அனுபவம் சார்ந்து, இளங்கவிஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

துறைசார்ந்து, புதிய தேடலும் சமூகச் சிந்தனையும் மாகச் செயற்படும் கவிஞர்களின் தொடர்பு, இளங்கவிஞர்களுக்கு அவசியம். தேடி வாசித்து விளங்க - மனம் துலங்க இத்தொடர்பு துணைசெய்யும்.

□ 'கவிதை' இதழில் சேர்க்கப்பட வேண்டிய அங்கங்கள் பற்றி?

○ தரமான கவிதைகளைத் (தேறல்) தரும்போது, கூடவே ஓர் வாசகவின் யார்வை அல்லது 'விமர்சனம்' ஆக - திறன் விளக்கம் தருவது, பயன்தரும் என நினைக்கிறேன். இன்னும் எம் குழலுக்கு இயைந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளும் சேருதல் பயன்தரும். ☆

"... பல்கிவளர்த்து பருத்துக் கிளைத்தபடி செல்கின்ற நீண்ட சிறப்புத் தொடர்க்கைகள் 'கல்கி' களிலே படித்துக் களித்தவர் நூற் சுற்றும் நமது தரையில் தரியாது கற்பணகள் கொண்டு கடன்தைச் சுற்றுகிற நூட்பம் அறிந்த 'விகடன்'கள் நூதனங்கள் கூறிக் கிணுகிறப்புக் கூட்டுற் 'முதன்கள்' ஆற்க்கிட்கும் பொழுது முழுவதுமே கற்று சிகியும் கணங்துக் கீடப்பவர்நாம்....."

உப்புக் கடல்கள் கடற்று நமதாருக்கு அப்பால் இருந்தே அயலார் அனுப்புவதை 'ஆகா உயர்வு' என்று போற்றுவதோடல்லாமல் சாகாக் கலைகள் தருவோர் அருகிருந்தால், - 'ஒரு கோ இவரா?' என உரைத்தல் நம்போக்கு!"

- மஹராகவி

நன்றி: மலர்

(பங்குனி 1970)

□ கவிஞர் சோ. பத்மநாதனின் 'கவிதைக் கலை' கட்டுரைத் தொடர் அடுத்த இதழில் இடம்பெறும்.

மாணவர் கவிதைப் போட்டி - 1 முடிவுகள்

முதற் பரிசு ரூபா 100/- இரண்டாம் பரிசு ரூபா 50/-

சோ. மதிசன் (வளவை வாணன்)

ஆண்டு 11 A

வைத்தீஸ்வரா கல்லூரி,

யாத்திராணம்.

5. ஜேம்ஸ் ஜெலீவன் ஆண்டு 13

கொக்குவில் இந்துக் கல்லூரி,

கொக்குவில்.

* இடப்பிரச்சினையால் இரண்டாம் பரிசுக் கவிதையை வெளியிட முடியவில்லை. பரிசுத் தொகை விரைவில் சேரப்பிக்கப்படும்.

கவிதைப் போட்டி - 2

பாடசாலை மாணவரை ஊக்கப்படுத்துவதற்காக இப் போட்டி நடாத்தப்படுகிறது. பரிசுக்குரியதாகத் தெரியப்படும் இரண்டு கவிதைகளுக்கு முறையே ரூபா 100/-, ரூபா 50/- வழங்கப்படும்; அத்தோடு முதற்பரிசுக் கவிதை, 'கவிதை இதழில் வெளியிடப்படும்.

விதிகள்:

1. தற்போதைய கல்விச் சூழலைக் கருப்பொருளாகக் கொண்டு, 32 வரிகளுக்குள் 'கவிதை' அமைதல் வேண்டும்.
2. ஆண்டு 9 முதல் உயர்தர வகுப்புவரை பயிலும் மாணவர் இதழில் கலந்துகொள்ளலாம்.
3. இவ்விதழில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து, கவிதையுடன் இணைத்து, கவிதைப் போட்டி, இலக். 1, ஒடைக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
4. ஒருவர் எந்தனை கவிதைகளையும் அனுப்பலாம்; ஆனால் ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தனிப் படிவம் இணைக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
5. முடிவு திங்கி: 15 . 12 . 1994

ஓப்பாரி

ஆத்துக்கு அந்தப்புறம்

அரனிப்பு நந்தவனம்

ஆயத் தெரியாம - நாங்க

அரண்மனைக்கே ஒப்படைச்சோல்

குளத்துக்கு அந்தப்புறம்

கொடி மல்லிகை பத்திருக்கு

கொயிலுக்கே ஒப்படைச்சோல்!

— ஓர் நாட்டுப்பாடல்

அந்திய தேசத்தில் பூனிகை மாண்பாரு
என் இனிய நண்பன்!

சேர். மத்சௌ வெள்ளையர் மாண்பாரு
A 11 இலக்கு

என் இனிய நண்பனே! ஒவர்களைப் பொறுத்து வரும் அவர்கள் புதினம் கேட்டிருந்தாய்..... நான் நலம்..... நாடு நலம். ஆனால் நீ.....?

ஆம்!
உன் விருட்சத்தின் வேர்'களை வெட்டி - வேற்று நாட்டிருக்கும் நண்பனே!

மழைகாலத்தில் வெட்டி வைத்தால் முளைத்துவிடும் குறோட்டன்' செடிகளா உன் விருட்சம்..... இவ்வை விடையிலிருந்து உருவாகிய ஆலமரமல்லவா.....!

அதையேன் அந்திய தேசத்தில் நட்டாய்.....? நாடிமந்து வீடிமந்து உரிமை'யிழந்து..... அந்தியநாட்டில் இருக்கும் நண்பனே நட்டாய்.....? உன் விவை மட்டுமா இமந்தாய்...? உன் "தமிழ்" முகத்தையே காணவில்லையே! எங்கு தொலைத்தாய்?

"கண்டா" விலா "ஜேர்மனி" விலா ?

ஆம்!

வீடிமந்தும் ... நாடிமுக்க மறுக்கும் புனிதர்களைக் கண்டு பெருமைப்படு!

சொந்த மண்ணை மறக்கோம் - என உறுதி எடு! ☆

* மாணவர் கவிதைப் போட்டி - 1 இல், முதற்பாரிச் பெற்ற கவிதை.

நெகிழ்வும் எழிலும் ததும்பப் பாடிய நீலாவணன்

முருகையன்

முருகையன்

இமத்து எழுத்தாளர்கள் தமது எழுத்தாக்கங்களிலே வடிவச் செம்மையைக் கவனிப்பதில்லை; அழகியலைப் புறக்கணித்து விடுகிறார்கள் - இப்படியொரு கருத்து நமது இலக்கிய உலகிலே பேசப்பட்டு வந்துள்ளது. அவ்வாறான குற்றச்சாட்டுக்கு எந்த விதத்திலும் உட்பட முடியாத ஒரு சிறந்த கவிஞர் நம்மிடையே இருந்தார் என்றால், அவர் கே. சின்னத்துரை என்னும் பெயர் பூண்ட நீலாவணன் அவர்களே ஆவார்.

நீலாவணன் கிழக்கிலங்கையிலுள்ள பெரிய நீலாவணன் என்னும் ஊரைச் சார்ந்தவர்; ஆசிரியர். ஜம்பதுகளிலே கவிதையுல் கில் ஓளிவிடத் தொடர்கிய அவர் ஒரு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக, பல சிறுகவிதைகளையும் சில நெடுங்கவிதைகளையும், நாடகங்களையும், வேளாண்மை என்னுங் காவியத்தையும் இயற்றிவார். தாமே இலக்கிய எழுத்தாக்க முயற்சிகளில் ஈடுபட்ட துடன் அமையாது, குழுவுள்ள இளைஞர் பலரையும் திரட்டிச் சங்கம் நடத்தி எழுத்தாளர்களை ஊக்கி வளர்த்த செயல்மையாகவும் அவர் விளங்கினார். மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, எம். ஏ நு:மான், பாண்டியூரன், முசுடாட்சரன், கண்முகம் சிவலிங்கம் ஆகிய எழுத்தாளர்கள் எல்லாம் நீலாவணனுடன் பல்வேறு விதங்களில் தொடர்பு கொண்டிருந்தவர்களே.

நீலாவணன் உளர்ச்சி மயமானவர்; அழகை ஆராதனை செய்தவர்; இயற்கையின் இனிமைகளை நெஞ்சார நேசித்தவர்; உலகியல் வாழ்வின் மோகனங்களை ஐம்புலன்கள் ஆர அநுவித்தவர்; அவற்றைத் தமது கலையாக்கங்களில் எழில் ததும்ப மறுபடைப்புச் செய்தவர். இதனை அவர் இயற்றிய பெரும்பாலான கவிதைகளில் நாம் காண்கிறோம்; கண்டு நுகர்கிறோம்.

"தொடம் பழச்சளைபோல் தொங்கும் நிலவொளியில் ஆட வருவாய் என்று ஆற்றோரம் ஒட்டத்தே நான் காத்திருந்தேன் நடுச்சாமம் ஆட்டும்; பின் என் காக்க வைத்தாய் எனே? .."

என்று அவர் பாடும்பொழுது, இரவும் நிலவும், கணவும் புனைவும். அழகும் சுவையும் குழந்து வருகின்றன அல்லவா? இந்த மாதிரியாக அவர் தந்த இன்மைப் பிழம்புகள் ஏராளம்.

"தக்காளிக் கண்ணங்கள் மிக்க சிவப்பேறப்

பக்கத் திருந்திசை நீ பாடுங்கால்

துக்கமுற்று

சித்தம் குழம்பிச் செயலிழந்து, மாமரத்தின்

கொத்துள் குமையும் குயில்"

என்று பாட்டொன்று வந்து வாய்ப்பது அடிக்கடி நிகழும் சம்பவம் அல்ல.

காதலையும் குடும்ப வாழ்வையும் சுற்றிப்படரும் நீலாவணனின் கவிதைகளில் இசைச் சார்பும் முற்பட்டு நிற்பது மற்றொரு பண்பாகும். பல்வேறு சந்தங்களிலும் நமது கவிஞர் பாடல்களை வழங்கியுள்ளார். புதிய சந்தச் சேர்க்கைகளிலும் அவர் பரிசோதனை நடத்தியிருக்கிறார். 'மின்னல்', 'மழை பொழிந்தது', 'பொன்னி வயற்புறம் போவதேன்', 'தயவு செய்து சிரியாதே', 'கொஞ்சவந்தான்' ஆகிய பாடல்கள் தகுந்த இசைக்கலைஞர்துணையைப் பெறுமானால், தலைசிறந்த தமிழிசைப் பாடல்கள் ஆவது நிக்சயம். 'தளிருடலை நெளியாதே' என்று தொடங்கும் பாடலில், நீலாவணன் அருணகிரிநாதருக்குக் கிட்டப் போய் நிற்கிறார்.

"தளிருடலை நெளியாதே, தயவு செய்து சிரியாதே மேலாடை

கிழியுமெனில் ஏறிவாய், என் ஹிருதயமும் அதுபோலா? நியிராதே

விழிகளையின் விசையினில் விண் வெளியிலெனை ஏறியாதே! மறுகாலும்.....

தளிருடலை நெளியாதே தயவு செய்து சிரியாதே! உபகாரம்."

ஒரை வடிவச் சீர்மையின் முழுநிறைவை இங்கு நாம் காண்கிறோம். நியிராதே, மறுகாலும், உபகாரம் என்னும் சொற்கள் செய்யுளிலே வாய்ப்பாக வந்து பொருந்தும் வண்ணச் சீர்மையும் பொருட் பொருத்தமும் அற்புதமாக அமைந்து விடுகின்றன அல்லவா?

குழைவான குடும்ப ஓவியங்களையும் ஏழில்வாய்ந்த இயற்கைக் காட்சிப் படங்களையும் திட்டும் திறன் வாய்ந்தி ருந்த நீலாவணன், கூர்மையான சமுதாய விமரிசனங்களிலும்

அக்கறை காட்டினார். இவை மேம்போக்காகச் செய்யப்பட்டவை அல்ல. சுட்டிப்பான் நிதரிசன வரையறுப்புப் பெற்றவை - 'கடவுளே', 'தொண்டு', 'அடி சடையா', 'இன்றுள்கும் சம்பளமா?' 'பாவம் வாத்தியார்' என்பன அப்படிப்பட்டவை.

நீலாவணனின் பிற்காலக் கவிதைகள் சிவவற்றில் அவரது ஆண்ம விசாரத்தையும் நாம் இனங்களுடு கொள்ளுகிறோம். 'பலிப்பாலை', 'சுமை' என்பன அப்படிப்பட்ட ஆக்கங்களுக்கு எடுத்துக்காட்டு.

"கோயிலுக்குப் போகவென்று வந்தவர்கள் நாங்கள் கொண்டுவரவில்லை ஒரு காசேனும் கையில்.

ஆயினுமச் சந்தையினை ஊடறுக்கும் போதில் ஆசை அலை மோதுவதை ஆர் மறுத்தல் கடும்?

...

ஆசைகளுக்கலையாமல் வீசிய கையோடு

ஆலயத்தில் ஆண்டவனைப் பூசித்தோம் நேரில்.

காசு கொண்டு வந்தவர்கள் தோள்களிலே சமைகள் காணுகிறோம்; எம் கையில் தூசு கிடையாது" என்று கூறும் கவிஞர் குரல், உலகியல் நலன்களுக்கு அப்பால் உள்ள விழுமியங்களைக் கோடி காட்டுகிறது போலும்.

நீலாவணன் மிகவும் செயலுக்கம் பெற்றிருந்த காலத்தில் அவரது கவிதைகள் பல, 'சுதந்திரவில்' வெளியாயின் அவற்றிற் கில, தமிழ் மக்களின் அரசியல் எழுச்சி தொடர்பானவை என்பது எனது மனப்பதிலு. ஆனால், இதுவரை வெளிவந்த நீலாவணனின் புத்தகங்களில் அத்தகைய ஆக்கங்கள் எவற்றையும் காணோம். இது ஏனோ தெரியவில்லை.

அது எப்படி இருந்தபோதிலும், ஈழத்துக் கவிதை இலக்கிய உருவாக்கத்தில் நீலாவணனின் பங்களிப்பு முக்கியமானது. அவரது தனித்திறத்தை அடையாளங்களுடு வரையறுப்பது ஆய் வாளர் கடமையாகும். சி. மொன்னகுரு இந்தத் திசையிலே சில தொடக்க முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்; அது போதாது, இன்னும் விரிவான மதிப்பீடுகளும் விளக்கத் துணைகளும் நிறைய வரவேண்டும்.

"வாழ்வின் நோக்கமா? வானில், அண்ட வெளியில் என் விடைகளைத் தூவுவேன்!"

- ஸஹக் கவிதை

தேங்க

தென்தமிழ்நிலையின் பெரிய நீலாவணைக் கிராமத்தைச் சேர்ந்த 'நீலாவணை' (1931 - 1975), மழுத்தின் முன் வரிசைக் கல்வூரில் ஒருவர், 'வழி', 'வேளாண்மை' ஆகிய நால்கள் வெளிவந்தனன். 'பாடும் மீன்' என்ற இலக்கிய இதழையும் வெளியிடுவார்.

உறவு!

நீலாவணை

மரணத்துப் போன எங்கள் மாணாகப் போடிப் பெரியப்பா, நீர் ஓர் பெரிய மனிதர்தான்! என்றால்முடியும்போல் பெட்டி இழைத்தும், பொட்டிக்குள்ளே செய்தும், போட்டிக்குள்ளே வர்த்தும், போட்டிக்குள்ளே கரப்புகளும் கட்டி விற்றுக் காலத்தை ஒட்டும் ஒருகிழவன் என்றே நம் ஊரறியும், நேற்று வரை.

பத்துநாள் தொட்டுப் பகலிரவாய்ப் பாய்மீதில், வைத்தியமே இன்றி வயிற்றாலடியோடும், சத்தி எடுத்தும், வாய் சன்னி பிசத்தியும், செத்தும் பிழைத்தும் கிடந்திர சுவரோரம்.

'எட்டு நாளாக இரண்ம் எதும் கூடலுக்குட் செல்லவில்லை!' என உருகி உம்மைனவி வள்ளி, புருங்கல் அரிசவிந்த வெந்தீரை

அள்ளி உமக்குப் பருக்குகையில்,
நீர் - அவளை
ஜம்பது ஆண்டாய்
அனுபவித்துக் கொண்டதற்கும்,
ஒன்பது பிள்ளைகளை உற்பவித்துப்
பெற்றதற்கும்,
ஈற்றில் உமக்காய்
இரவுபகல் கண்ணியித்து,
ஊத்தை அளைந்ததற்கும்,
உம் குறைகள் கேட்டதற்கும் ஈடாச,
ஒர்வார்த்தை யேனும் இயம்பாமல்
போய்விட்ட்ராமே!
புலம்புகிறாள் வள்ளியம்மை!

தாய்ப்பாப் பாடுமது
நோயிலவள் பட்டதுண்ணம்
என்றாலும் ஓர்வகையில்
ஆனந்தம் வள்ளிக்கு!
என்னவென்றால் -
தன்புருஷன் மாணாகப் போடிக்கும்
எத்தனைபேர் சொந்தம்! அதோ,
எக்கவண்டன், எஞ்சினியர்
வைத்திய கலாநிதிகள்
வர்த்தகர், பேராசிரியர்
சத்தா சமுத்திரம்தான் சாதிசணம்
என்பதனால்!

தந்திகிடைத்து
மிக நொந்துபட்டு வந்தார்கள்.
அந்தி வரைக்கும்எதும்
ஆகாரம் தின்னாமல் குந்தியிருந்து,
குள்றி அழுதார்கள்!
ஜந்தாறு காரில்
இரவே ஊர்போய்விட்டார்!

எத்தனைபேர் சுற்றமிற்த
ஏழைக் கிழவனுக்கு!
இத்தனைநாள் மட்டுமிது
யார்க்கும் தெரியாது!
உண்மையினைக் கண்டெங்கள்
ஊர் - விரலை மூக்கில் வைக்கும்
வண்ணம் மறைவாக வாழ்ந்தீர்!
இறவாமல்

இன்னும் உயிரோ டிருந்தேரே யாமாகில்
என்ன வகையாய் அறிவோம் உறவினரை!
செத்தாலும் செத்தீர் நும்
செல்வக் குடும்பத்தைப்
பத்தியமாய்ப் பார்த்திந்தப்
பாரில் வழங்கிவரும்
உண்மை உறவறியும் ஊர்!
— 1966 ☆

புன்போல் இன்று வாழ்கிகை இல்லை. சமுதாயத் தேவைகளும் அவற்றையொட்டி எழுந்துள்ள பிரச்சினைகளும் வித்தியாசமானவை. உழைப்பதற்கே நேரம் போதாது தவிக்கின்ற குழநிலை இன்று ஏற்பட்டுள்ளது. மலிதன் உண்ணுவதும் அவசரத்தில், உறங்குவதும் அவசரத்தில்; என்னுவதும் அவசரத்தில், எழுதுவதும் அவசரத்தில். இதனால் காலத்துக்கேற்ற மாறுதல் கவிதையிலும் ஏற்படவேண்டியுள்ளது. எமது நாடும் எமது காலமும் முற்பொருள் ஆகின்றன. எமது வாழ்வும் எமது பிரச்சினைகளும் கருப்பொருளாகின்றன. இப்பிரச்சினைகள் தோற்றுவிக்கும் உணர்வுகள் உரிப்பொருள் ஆகின்றன. கவிதையின் வடிவம் காலத்துக்கேற்ற மாறுதல் பெறுகின்றது. பழைய நெறிகள் உடைபடுகின்றன. புதிய வழிகள் திறபடுகின்றன. இதனால் ஒய்வுபெற்ற சிலருக்கே உரித்தாயிருந்துவந்த கவிதை, அவைச்சல் உறும் சமுதாயத்திற்கு உரியதாக மாற்றப்படுகிறது. யாப்பு நெறி போற்றிப் பாட்டு எழுதிய பாரதியே வசன கவிதையையும் ஆரம்பித்து வைத்தார். கவிதையானது யாப்பு நெறியில்தான் உருவாகுவது என்ற எண்ணம் அவரால் தகர்க்கப்பட்டது. யாப்பு நெறி மீறிய படைப்புகள் எழுதப்பட்டுவருகின்றன. இதனால்

கவிதை பற்றிச் சில குறிப்புகள் த. இராமலிங்கம்

கவிதை என்றால் என்ன என்று வினா எழுப்பப்பட்டு, விடை கான வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

விழுமிய உணர்வு ஒன்று இதயத்தில் கருத்தரித்து உருவும் பெறுவது சிந்தனையாகும். கவிதைக்கும் சிந்தனைக்கும் உள்ள இவ்வேறுபாட்டைத் தெளிந்துகொள்ள வேண்டும். கவிதையின்வடிவம் யாப்புநடையிலா உரைநடையிலா இடைப்பட்டவேறு நடையிலா அமையவேண்டும் என்ற வினா அடுத்து எழுகிறது. அதோடு மிகப் பழங்காலத்தில் எழுதப்பட்டவை ஆசிரியப்பாவாத அமைந்த காரணம் என்ன என்றும் ஆராய வேண்டியுள்ளது. அக்காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் பின்வந்தவர்களால் ஆசிரியப்பா வடிவில் ஒழுங்கு செய்யப்பட்டன எனக் கருதலாம். அக்கால வாக்கிய அமைப்பு வினைமுற்றை முதலும் எழுவாயை அடுத்தும் கொண்டதாக இருந்தது. இதேபோல், அக்கால மக்கள் பேச்சுநடையானது ஒலிநயம் யிக்கநடையாக இருந்திருக்கலாம். இதன் காரணமாக புலவனின் விழுமிய உணர்வு உருவும் பெறும்போது ஒலியோட்டம் கொண்டதாக இருந்திருக்கும் இன்னொரு விதமாகவும் கருதலாம்; ஒலியின் வரிவடிவமே சொற்களாகையால், உணர்வு வெளிப்பாட்டிற்கேற்ப சொற்கள் ஒழுங்கு பெறும்போது, ஒலி ஒழுங்கு பெறுகிறது எனலாம்.

ஒலியோட்டமானது ஆடம்பரமான அணிகலன்களைத் தேடிக் கொண்டது ஏன் எனவும் ஏற்றியவேண்டும். ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதப்பட்டபோது அவற்றையெல்லாம் ஒலையில் எழுதிக் கற்றல் மிகவும் கடினமாக இருந்தது. இதனால் செவியில் இலகுவில் பதிநிது நிலைநிற்கக்கூடிய ஒலி யாப்புகள் அச்சிலிட்டு அறத்து வைக்கப்பட்டன. அவற்றினாடு நெளிந்து நழைந்து வெளிவரும் உருவங்களே வாழ்முடிந்தன. இன்றோ நிலைமை வேறு. விழிமூலம் கல்வி கற்கக்கூடிய வசதி வாய்ப்புகள் பெருகியுள்ள காலம் இது. புதிதகத்தை விரித்து விழியால் கற்கப் பழகிக்கொண்டோம். இதனால் அன்று தேவைப்பட்ட யாப்பு அச்சுகள் இன்று அவசியமற்று விட்டன.

இன்று கவிதை வடிவம் எப்படி அமைய வேண்டும் என்ற வினா எழுகிறது. உணர்வை ஊட்டும் ஒரு நிகழ்ச்சியானது, அந்திகழ்ச்சி பொருட்களால் இயன்ற காரணத்தால், ஒருவகை ஒலிநயம் கொண்டே இருக்கும். இந்த ஒலிநயமானது மிக நுட்பமாக இருப்பினும், அதைக் கவிஞர் மனம் சிரகித்துக்கொள்ளும். இதனால் உணர்வு வெளிப்பாட்டில் இவ்வொலிநயமும் இணைந்துகொள்கிறது. இவ்வொலியோட்டமே புதுக்கவிதையின் ஒலி ஒழுங்காக அமைகிறது எனலாம்.

செய்யுள் நடையானது ஒலையோட்டிருக்கும் காரணத்தால் படிப்பவன் உள்ளத்தில் பரவச்சதை ஏற்படுத்தும் சக்தி படைத்ததாக இருக்கிறது. இதற்கீடான் அல்லது மேலான சக்தியைப் புதுக்கவிதை எப்படிப் பெறுகிறது எனவும் நோக்க வேண்டும். விழிப்புலப் படிமங்கள் பழைய நினைவோலியங்கள் குறியீடுகள் மூலம் உணர்வு வெளிப்பாடு நிகழ்ந்து, படிப்பவன் மனதில் பரவச்சதை உண்டாக்கிவிடுகிறது. படித்து முடிந்த பின்னரும் மனக்கண்முன் நிலைபெற்று நினைதொரும் நயம் பயப்படு, நவில் தொரும் நயம் பயப்படு யாப்புவழிக் கவிதை; நினைதொரும் நயம் பயப்படு புதுவழிக் கவிதை.

சொற்களைக் கையாள்வதில் புதிய முறைகளை ஆக்கிக் கொண்டால்தான் இன்று கவிதை வாழ்முடியும். கடந்த காலத்

தில் பயன்படுத்தப்பட்ட திறனை இன்றைய பிரச்சினையை விடுவிக்கப் பயன்படுத்தவேண்டும். எனவேதான், சொற் சத்தத்தை நோக்கமாகக் கொள்ளாது சொற்சந்தனையே நோக்கமாகக் கொள்ளவேண்டும். சொற்சத்தம் நோக்கமாகக்கொண்டு எழுதப்படும்போது, சொல்லின் சதைப் பகுதியும் அதன் இணைவுகளும் புருக்களிக்கப்படுகின்றன. சில கவிதைகளை ஒலிநயத்துக்காக ஒருமுறையும் கருத்திற்காக இன்னொரு முறையும் வெவ்வேறு ஒழுங்கில் வாசிக்கவேண்டியுள்ளது. பாரதியாரும் அவர் பின் னோரும், ஒலியோட்டமும் பொருளோட்டமும் ஒன்றினைந்து செல்லும் கவிதைகளை ஆக்கியுள்ளனர் என்பது உண்மையே. எனினும் அவை போன்ற பாடல்களாலும் காலத்தின் தேவையைப் பூரணமாக நிறைவேற்ற முடியாது. இதனாலேதான் புதுக்கவிதை புதிய முறைகளைக் கருக்கொள்கிறது.

இன்றைய பிரச்சினைகளைத் தீர்க்கும் பணியில் கவிதை ஈடுபடாதவரை புதுக்கவிதையும் முழுமைபெற முடியாது. கருத்து இன்னதென்று புலப்படாத வெறும் படிமப் படையல்கள் பெரும்புதிராக அமைந்து, சமுதாயத்திற்குப் பெருஞ் சமையாகிவிடும்.

பழைய உவமானங்கள், உருவகங்கள், குறியீடுகள், படிமங்கள் ஆகியவற்றைக் கடன்பெற்று கவிதை எழுதுவது அதன் சீர்குலவையே எடுத்துக் காட்டும். சமுதாயத்தில் அவ்வப்போது நிகழும் செயல்களும் நினைவுகளும் பேச்சு மொழியுமே கவிஞருக்குக் கைகொடுக்க வேண்டும்.

இன்று பலர் வழக்கிலுள்ள பிரச்சினைகளையொட்டிய கருத்துகளை சிறு அடிகளில் எழுதிப் பெறும் வடிவத்தைக் கவிதை என்று கூறிக்கொள்கின்றனர். இனகரன் போன்ற செய்தித்தாள்கள் இவற்றை அரங்கேற்றி அறிமுகந்தெய்கின்றன. இதன்காரணமாகப் புதுக்கவிதை பற்றித் தவறான கருத்துகள் நிலவுகின்றன; எதிர்ப்புகள் கிளம்புகின்றன. உலகத்திலே புதிச் பிறந்த பொழுதெல்லாம் எதிர்ப்பும் இருந்தே வந்தது; இது சரித்திரம். மெல்லிசைக்கு ஆரம்பத்தில் இருந்த எதிர்ப்பு இப்பொழுது மெல்ல அடங்கிவிட்டது; அது ஒரு தனிக்கலை என்ற உணர்வு பிறந்துவிட்டது. இதேபோல இன்று புதுக்கவிதைக்கும் கிடைக்கின்ற எதிர்ப்பு காலப்போக்கில் அடங்கிவிடும். தரமான புதுக்கவிதைப் படைப்புகளாலும் அவற்றையொட்டிய தரமான விமர்சனங்களாலும் தெளிவு பிறந்து, எதிர்ப்பு மெல்ல மடியும்; அதுவரை, அயராது ஆக்க ஈடுபாட்டில் முனைவது புதுக்கவிதை படைப்போரின் பணியாகின்றது. வாசகன் மனம் சிறைப்பட்டுச் செயலிழக்காது விடுபட்டுச் செயலாற்றும் விழுமிய உணர்வின்

வெளிப்பாடு கவிதையின் சிறப்பை உணர்த்தி நிற்கும். ஈற்றில் புதுக்கவிதைபற்றிய எனது பாடலொன்று:

“ஆளின் உடலுக்கு ஆணைமுகம் ஒட்டுவதும்
அசர உடலுக்கு ஆட்டமுகம் ஒட்டுவதும்
சீர்செய்தல் என்றால் சிரிப்புக் கிடமாகும்!
விம்பம் குறிவைத்துப் பாஞ்சாவிதனை மணத்தல்
கர்ணந்தும் கைகூடாக் காரியமே!
துகில் உரிந்து பார்க்கட்டும் தூய்மை தெரியவரும்!
வண்ணப் பொற் சேலைகளாய் வத்து குவியுமன்றோ! ☆

தெளிவு

வளவை வனவன்

வீதிப்பள்ளம் தேக்கிய நீரை
பீச்சி ஆடித்து விரையும் இவன் யார்?

கூசிக்குறுகும் விழிகள்
மெல்ல

உற்று நோக்க.....

எம்மை உடைத்த அன்றைய
“கருங்காலி !”

‘சி - 90’ இல்
விரைவது அவன்தான்

என்னை அவன்

அடையாளங்காண முடியாது
ஆளால் நான்

எல்லா அடையாளங்களையும்
அப்போது போலவே

புரிந்துகொண்டேன் -
“பன்னீர் !” தெளிப்பதுபோல்,
இன்னும் தெளிவாக ! ☆

இருப்பு

சுத்தியபாஸன்

இந்த வாழ்க்கையோ

என்னை இரைகொண்டபடி.....

இரையானபடியே

இரைதேடுதலில் நான் யீணாபடி.....

அவ்வப்போது

தேடுவந்து என் கதவுதிறப்பாய்

பசிர்ந்துகொள்வோய் சுமைகளை-

பெறுமுக்கைகளாக!

தொடர்ந்தும்.....

உனது வருகைகளின்போது மட்டும்

அர்த்தம் கொண்டு

உள்ளுக் காலிப்பட்ட காலம்! ☆



'கவிதை'ப் பொழுது

ரூபங்

அறவழி இலக்கியப் பேரவை ஒழுங்குசெய்த கவிதை முன்றாம் இதழின் அறிமுக விழா, 1. 10. 94 சனி மாலை, நுணாவிலில் அமைந்துள்ள 'அறவழி பயிலக'த்தில், திரு. என். கே. துரைசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

அவர் தமது தலைமை உரையில், “இளங்கவிஞர்களின் ஆக்கங்களைக் ‘கவிதை’ வெளியிடுவது, முக்கியமானது; இதனால் பலரும் பயன்பெற முடிகிறது. சஞ்சிசை வெளியிடுவது கடினமான செயல்; இத்தகைய முயற்சிகளுக்கு நாம் ஊக்கம் கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அறிமுக உரை நிகழ்த்திய திரு. வளவை வளவன் ‘முதலிதழைப் பார்த்தபோது, அதில் இடம்பெற்ற கவிஞர்கள் இது வரை எங்கிருந்தார்கள் என்ற கேள்வி எழுந்தது. புறக்கணிக்கப் பட்ட - உதாசினம் செய்யப்பட்ட - கவிஞர்களின் கவிதைகளை வெளியிடத்தான் இச்சஞ்சிகை வெளியிடப்படுகிறது’’ என்றார்.

திரு. ஆ. பொ. செல்லையா விமர்சன உரையாற்றுகையில், “நல்ல கவிதை பிரான்க நாட்டில் தோன்றியது. அமெரிக்க நாட்டில் விற்மன் இதனை நன்றாகச் செய்திருக்கிறார். பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் எளிமையான முறையில் கவிதைகளைத் தந்துள்ளார்கள். யதார்த்தபூர்வமாக, மனத்தை ஈர்க்கும்படியாக நவீன - புதிய கவிதைகள் சொல்லப்படுகின்றன. செ. பொ. சிவனேசனின் ‘கனுகிற செடி’ ஆழமான முறையில் சொற் பொருத்தத் துடன் அழகாக இருக்கிறது அடை எளிமையாக - அழகாக - அமைக்கப்பட்டிருக்கிறது. நேர்காணலைத் தொகுத்து வெளியிடுவது. பிற்காலத்தினருக்குப் பயனாக இருக்கும்’’ எனக் சொன்னார்.

தி உதயகுரியன் பேசுகையில், “இக்காலம் எப்படியிருந்தது என்பதை ஆராய்வதற்குப் பொருத்தமாக இதிலுள்ள கவிதைகள் உள்ளன. அச்சுப் பிழையைத் தேடியும் காணமுடியவில்லை’’ என்றார்.

மட்டுவில் சி. சதாசிவம் ‘கவிதை’ ஆசிரியர் ஆகியோரின் குறிப்புரைகளைத் தொடர்ந்து, திரு. க. சிறீதரனின் நன்றியுரை யுடன் ‘அறிமுக விழா’ இனிதே நிறைவூற்றது. ☆

அலைகள்



சடலோடு

கவிதை இதழுக்கு வரும் பெரும்பாலான கவிதைகள் நீண்டவையாகவே உள்ளன. ‘இதுதான் எனது முதற் கவிதை’ என்ற குறிப்புடன் வரும் கவிதைகள்கூட, ‘பக்கம் பக்கமாக’ நீண்டுள்ளன. மேத்தா, ஸவரமுத்து போன்ற ‘ஜனரஞ்சக்க’ கவிஞர்களின் கவிதைகளைப் பார்த்து, இவ்வாறு நீண்டதாகத்தான் எழுத வேண்டுமென்று கருதிவிடுகிறார்கள் போலும்! இதனால், ‘நல்ல கவிதை’யில் இருக்கவேண்டிய இறுக்கம் - செறிவு - இல்லாமற் போய்விடுகிறது; கவிதையின் மையப் பொறி சிதறிவிடுகிறது; தேவையற்ற சொற்களும் விளக்கங்களும் ‘அலட்டல்களாகக்’ குவிகின்றன; கவிதை தரத்தினை இழகிறது. இளங்கவிஞர்கள் தமது அனுபவங்களை - உணர்வுகளை, ஓரளவு சிறிய வடிவில் - 32 வரிகளுக்குள் - வெளிப்படுத்த முயல்வது நல்லது. மைய உணர்வுகளை வெளிப்படுத்தத் தேவையான சொற்களை மட்டுமே அவர்கள் கையாளவேண்டும் - இது அவர்களது வளர்ச்சிக்கு உதவும். ‘இரண்டு சொற்களில் கூறவேண்டியதை நான் முன்று சொற்களில் கூறமுயலவில்லை’ என்று பெருமைப்படுவார் - தமிழின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான பகவத்யா!

இந்த இதழில் வந்துள்ள அன்னா அகமத்தோவா, ஸாங்ஸ்ரா ஹியூக்ஸ் ஆகியோரின் கவிதைகள் இரண்டுமே சிறியவைதான். முதலாமவர், ரஷ்ப மொழியில் எழுதி உலகப் புகழ்பெற்ற பெண் கவிஞர்; மற்றையவரும் புகழ்பெற்ற அமெரிக்க நிக்ரோக் கவிஞர். தமிழிலும், புகழ்பெற்ற கவிஞர் பலர் - கு. ப. ரா., தி. சே. வேஞு கோபாலன், தருமு சிவராமு, பகவத்யா, மஹாகவி, தா. இராமலிங்கம் போன்றோர் - சிறிய வடிவில் நல்ல கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளனர்.

☆ ☆

‘கவிதை’ இதழைப் பாராட்டி வரும் கடிதங்கள் பலவற்றில், ‘தமிழில் கவிதைக்கான முதலாவது இதழ் இதுதான்’ என்பது போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன; ஆனால், இது சரியான கருத்தல்ல. ஈழத்திலே தேங்கொழி (1955), நோக்கு (1964), கவிஞர் (1969) ஆகிய இதழ்களும்; தமிழ்நாட்டில் குயில், நாணல், வாணம்பாடி, மூ, போன்ற இதழ்களும் வெளிவந்துள்ளன - நவீன கவிதை என்ற இதழ் தற்போது வெளிவருகிறது.

ஆயினும், இளங்கவிஞர்களுக்காக வெளிவரும் இதழ் என்பதே ‘கவிதை’யின் தனிச்சிறப்பாகலாம்!

கூடல்

இளங்கவிஞர்களுக்கான இருதிங்கள் ஏடு 'கவிதை' (ஆவணி - புரட்டாதி 94) பெற்றுப் படித்தேன். 'கவிதையோ ஒருஅற்புதமானமின்னல்', 'கவிதை மானுடத்தின் விமோசனம்' என்ற (பக். 2) வரிகள் என் நெஞ்சைக் கெளவின. 'கவிதை' பற்றிய சிந்தனைகளை கலாநிதி எம். ஏ. நூல்மான், கவிஞர் சோ. பத்மநாதன் போன்றோர் சுருங்கிய வரிகளில் ஆழமாகத் தந்துள்ளனர்; வாசகளின் தேடலுக்குத் தினிபோடும் வகையிலமைந்துள்ளன. நெஞ்சைத் தொடும் கவிதைகளாக 'விழித்தெழு' (கு. சபேஸ்கரன்), 'தாய்மண்ணும் நாமும்' (இ. யணார்த்தன்), 'ஆக்காண்டி' (சன்முகம் சிவவிங்கம்) என்பன அமைகின்றன. மாணவர்களுக்கான கவிதைப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரவேற்கப்படவேண்டியது. நூலக் கேவைபற்றி வெளி யிடப்பட்டுள்ள கருத்து சிந்தனை விரிவைத் தருவதாகின்றது. படைப்பாற்றலை ஊக்குவிக்கும் 'நேர்காணல்' (செ. பொ. சிவனேச) இன்றைய இலக்கியக் களத்துக்கு நல்ல முன்மாதிரி யாக அமைந்துள்ளது. 'கவிதை'யில் வந்துள்ள கூத்தனின் மதிப்புரையில், 'அறிவினால் விளங்கிக்கொள்ளப்படும் கவிதைகளை விட உணர்வினால் புரிந்துகொள்ளப்படும் கவிதைகளே சிறந்தவை' என்ற கருத்து, மிகுந்த யதார்த்தமான கூற்றாகிறது. 'இளமைக்காலம்' என்னும் வாகிசளின் கவிதை, மழுத்திலக்கிய நெஞ்சங்களை ஒரு 'உலுக்கு உலுக்கும்' என்பது என் கருத்து.

க. நாகேஸ்வரன் எம். ஏ.
புனித பத்திரிசியார் கல்லூரி,
யாழ்ப்பாணம்.

நீங்கள் நினைந்து அனுப்பிய 'கவிதை' இதழ் கிடைத்தது; 'அவை' ஓயாது என்பதை நினைவுபடுத்துவதுபோல. 'கவிதை' பல புதிய தகவல்களைக் கொண்டுவந்துள்ளது. இங்கு ஏதேனும் ஒரு இதழுக்கு எழுதவேண்டும்.

ரவிக்குமார்
'நிறப்பிரிகை',
பாண்டிச் சேரி.

* 'கூடல்' பகுதிக்கு 'விவேக'மான பொட்டைக்கடிதங்கள் வருகின்றன; இந்த 'அருபர்'கள், சொந்தப் பெயருடன் ஏழுதுவதே அழகானது. சொந்தப் பெயர், தெளிவான முகவரி என்பவற்றைக் கொண்டிராத ஆங்கங்கள் பிரசாத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

- ஆசிரியர்

உங்கள் ஜவுளீத் தேவைகளை
நிறைவுசெய்து
உங்கள் இனிய நெஞ்சங்களில்
'ராஜமுத்திரை'
பதிப்பவர்கள் ..

உங்கள் இல்லங்களில் நிகழும்
மங்கள வைபவங்களுக்கேற்ற
சூறைச் சேலைகள், காஞ்சிபுரம்
பனாரஸ் மணிப்புரி
பட்டு ஜவுளீகளுக்கும்
பட்டு வேட்டி சால்லை
என்பனவற்றுக்கும்

நங்கையர் வீரும்பும்
நவநாகரிக ஸ்கேட், சிளவஸ்
சல்வார் கஹிஷ்
ஆடவர்களுக்கேற்ற
சேட், ரீசேட் வகைகளுக்கும்
சின்னஞ்சிறார்களுக்கான
பேசி கவுண், சூட்வகைகள்,
ரீசேட், ஜீன்ஸ்
என்பனவற்றுக்கும்

நீங்கள் வீஜையம் செய்யவேண்டிய
ஒப்பற்ற ஸ்தாபனம்!

கிருஷ்ண ஆடை அகம்
இலக். 69A, சிறப்பு அங்காடி,
யாழ்ப்பாணம்.
கிளை: சு.குணலக்ஷ்மி ஆடை அகம்
140, பிரதான ஜீதி, பகுத்தித்துறை.

பாடசாலை உபகரணங்கள்
 இந்திய - இலங்கைகள் சஞ்சியைகள்
 நாவல் - சீறுகதை - அறிவு நூல்கள்
 வீடுதலைப் புலிகளின் வெளி பீடுகள்
 வாழ்த்து அட்டைகளிற்கு

ஸ்ரீகாந்த் புத்தகசாலை

165, மின்சாரநிலைய வீதி,
 (இராசன் வீதி)
 யாழ்ப்பாணம்.

தலைமையகம்:

மக்மிலன் புத்தகசாலை

திலக். 3, பழைய பஸ் நிலையம்,
 யாழ்ப்பாணம்.

சிலை:

ஸ்ரீகாந்த் புத்தகசாலை

நல்லூர்.

* ‘போட்டோவ்ஸ்ட’ ரீதி செய்து கொடுக்கப்படும்.

மாறன் பதிப்பகம், 664, கேணல் கிட்டு சாலை, யாழ்ப்பாணம்.